

ஸ்ரீதக்ஷிணாமூர்தீ ஸ்தோத்ரம்

ஸாந்திபாட:

ஆஊம் யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்
யோ வை வேதாங்க்ச ப்ரஹிணோதி தஸ்மை
தம் ஹ தேவமாத்மபுத்திப்ரகாஸம்
முமுக்ஷீர்வை ஸ்ரணமஹம் ப்ரபத்யே

ஆஊம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:

This verse is chanted before the stotraM.

AUM. I surrender to THAT, who projected brahma at the beginning of the creation and revealed vedas. The inspiration turns my intellect towards Atman. May peace be on us for ever.

விஷ்வம் தர்பணத்ருஷ்யமாநநகீதுல்யம் நிஜாந்தர்கதம்
பஷ்யந்நாத்மநி மாயயா பஹிரிவோத்பூதம் யதா நித்ரயா
ய: ஸாக்ஷாத்ருதே ப்ரபோதஸமயே ஸ்வாத்மாநமேவாத்வயம்
தஸ்மை ஸ்ரீகுருமுர்தயே நம இதம் ஸ்ரீதக்ஷிணாமூர்தயே 1

The universe is the reflection of a mirror. The Truth is the supreme Brahman, the one without a second. The mind, senses and intellect are all able to only discern the reflection of the Atman. The identity of the brahman and the Atman is apparent after self-illumination.

I offer my profound salutations to the auspicious Guru, who is an embodiment of Dakshinamurti, and whose grace is responsible for the illumination.

பீஜஸ்யாந்தரிவாங்குரோ ஜகதிதம் ப்ராங்நிர்விகல்பம் புந:
மாயாகல்பிததேஸகாலகலநாவைசித்ரயசித்ரீக்ருதம்
மாயாவீவ விஜ்ரும்பயத்யபி மஹாயோகீவ ய: ஸ்வேச்சயா
தஸ்மை ஸ்ரீகுருமுர்தயே நம இதம் ஸ்ரீதக்ஷிணாமூர்தயே 2

He in whom this universe, prior to its projection was present like a tree in a seed(unmanifested), and by whose magic this was transformed(manifested) in various forms, by His own will similar to a yogi's- to that Dakshinamurti, who is embodied in the auspicious Guru, I offer my profound salutations.

யஸ்யைவ ஸ்புரணம் ஸதாத்மகமஸத்கல்பார்தகம் பாஸதே
ஸாக்ஷாத்மஸீதி வேதவசஸா யோ போதயத்யாஸ்ரிதாந்
யத்ஸாக்ஷாத்ரணாத்பவேந்ந புந்ராவ்ருத்திர்பவாம்போநிதௌ
தஸ்மை ஸ்ரீகுருமுர்தயே நம இதம் ஸ்ரீதக்ஷிணாமூர்தயே 3

He, by whose light the (unreal) universe appears real, teaches the truth of brahman to those who want to know the Atman through the vedic

statement tattvamasi (thou art That) and He Who puts an end to the samsaric cycle - to that Dakshinamurti, who is embodied in the auspicious Guru,

I offer my profound salutations.

நாநாச்சித்ரகடோதரஸ்திதஹாதீபப்ரபாபாஸ்வரம்
ஜ்ஞாநம் யஸ்ய து சக்ஷீ^௨ராதிகரணத்வாரா பஹி: ஸ்பந்ததே
ஜாநாமீதி தமேவ பாந்தமநுபாத்யேதத்ஸமஸ்தம் ஜகத்
தஸ்மை ஸ்ரீகுருமுர்தயே நம இதம் ஸ்ரீதக்ஷிணாமுர்தயே 4

He whose light gleams through the senses like the light
emanating from a pot with holes (in which a lamp is kept), He whose
knowledge alone brings the state of knowing (I am That), He whose
brightness makes everything shine - to that Dakshinamurti, who is
embodied in the auspicious Guru, I offer my profound salutations.

தேஹம் ப்ராணமபீந்த்ரியாண்யபி சலாம் புத்திம் ச ஸ்ரீந்யம் விது:
ஸ்த்ரீபாலாந்தஜடோபமாஸ்த்வஹமிதி ப்ராந்தா ப்ருஸம் வாதிந:
மாயாஸக்திவிலாஸகல்பிதமஹா வ்யாமோஹஸங்ஹாரிணே
தஸ்மை ஸ்ரீகுருமுர்தயே நம இதம் ஸ்ரீதக்ஷிணாமுர்தயே 5

Some philosophers contend the body, senses, life-breath,
intellect and non-existence (shunya) as the real 'I' (Atman). Their
comprehension is worse than that of women, children, blind and the dull.
He who destroys this delusion caused by maya (and makes us aware of the
Truth)- to that Dakshinamurti, who is embodied in the auspicious Guru,
I offer my profound salutations.

ராஹ^௨க்ரஸ்ததிவாகரேந்துஸத்ருஸோ மாயாஸமாச்சாதநாத்
ஸந்மாத்ர: கரணோபஸங்ஹரணதோ யோஅபூத்ஸ^௨ஷீ^௨ப்த: புமாந்
ப்ராகஸ்வாப்ஸமிதி ப்ரபோதஸமயே ய: ப்ரத்யபிஜ்ஞாயதே
தஸ்மை ஸ்ரீகுருமுர்தயே நம இதம் ஸ்ரீதக்ஷிணாமுர்தயே 6

The brilliance of sun exists even when intercepted by Rahu during
eclipse. Similarly, the power of cognition only remains suspended during
deep sleep. The Self exists as pure being even though unrecognized due to
the veil of Maya. A person on awakening becomes aware that he was asleep
earlier (and the dream was unreal). Similarly, a person who awakens
to the consciousness of the Self recognizes his previous state of
ignorance as unreal. He by whose grace alone does one awaken to the
consciousness of the Self - to that Dakshinamurti, who is embodied in
the auspicious Guru, I offer my profound salutations.

பால்யாதிஷ்வபி ஜாக்ரதாதிஷீ^௨ ததா ஸர்வாஸ்வஸ்தாஸ்வபி

வ்யாவ்ருத்தாஸ்வநுவர்தமாநமஹமித்யந்த: ஸ்புரந்தம் ஸதா
ஸ்வாத்மாநம் ப்ரகடகரோதி பஜதாம் யோ முத்ரயா பத்ரயா
தஸ்மை ஸ்ரீகுருமுர்தயே நம இதம் ஸ்ரீதக்ஷிணாமுர்தயே 7
He, whose existence is changeless throughout the various
states of the body (like old, young etc) and the mind (waking, dreaming etc),
and who reveals the greatest knowledge of Atman by GYaana-mudra (the
joining of the thumb and the forefinger of a raised right hand) - to that
Dakshinamurti, who is embodied in the auspicious Guru, I offer my
profound salutations.

விக்வம் பஸ்யதி கார்யகாரணதயா ஸ்வஸ்வாமிஸம்பந்தத:
க்ஷியாசார்யதயா தயைவ பித்ருபுத்ராத்யாத்மநா பேதத:
ஸ்வப்நே ஜாக்ரதி வா ய ஏஷ் புருஷோ மாயாபரிப்ராமித:
தஸ்மை ஸ்ரீகுருமுர்தயே நம இதம் ஸ்ரீதக்ஷிணாமுர்தயே 8
He, whose power of Maya enables one to experience the world as multiform
(like teacher, disciple, father, son etc) during both the waking and
dream states - to that Dakshinamurti, who is embodied in the auspicious
Guru, I offer my profound salutations.

பூரம்பாங்ஸ்யநலோ அநிலோ அம்பரமஹர்நாதோ ஹிமாங்ஸு: புமாந்
இத்யாபாதி சராசராத்மகமிதம் யஸ்யைவ முர்த்யஷ்டகம்
நாந்யத்கிஞ்சந வித்யதே விம்ருஷதாம் யஸ்மாந்பரஸ்மாத்விபோ:
தஸ்மை ஸ்ரீகுருமுர்தயே நம இதம் ஸ்ரீதக்ஷிணாமுர்தயே 9
He, whose subtle and unmanifest eightfold form causes the moving and
unmoving universe, and by whose grace alone does all these manifestation
disappear to reveal that 'All that exists is Brahman' - to that Dakshinamurti,
who is embodied in the auspicious Guru, I offer my profound salutations.

ஸர்வாத்மத்வமிதி ஸ்புடக்ருதமிதம் யஸ்மாதமுஷ்மிந் ஸ்தவே
தேநாஸ்ய ஸ்வணாத்மநநாத்யாநாச்ச ஸங்கீர்தநாத்
ஸர்வாத்மத்வமஹாவிபூதிஸஹிதம் ஸ்யாதீஸ்வரத்வம் ஸ்வத:
ஸித்த்யேத்தத்புநரஷ்டதா பரிணதம் சைஸ்வர்யமவ்யாஹதம் 10
The verse points out to the all pervasiveness of the indwelling Spirit,
Atman. By the recital, contemplation and meditation of this hymn, the
disciple attains the state of oneness with Atman and realizes his
unity with the universe, thus becoming the very essence of the eightfold
manifestation.

வடவிடபிஸம்பே பூமிபாகே நிஷ்ணம்
ஸகலமுநிஜநாநாம் ஜ்ஞாநதாதாரமாராத்

தரிபுவநகுருமீஸம் தக்ஷிணாமுர்திதேவம்

ஐநநமரணது:கச்சேததக்ஷம் நமாமி 11

This verse is usually recited at the end of the recital of the above hymn.

I offer my profound salutations to Shri maha dakshinamurti, the remover of the worldly (samasric) bonds binding us, Who is to be meditated upon as the one sitting under a banyan tree and bestowing knowledge (GYana)instantly on all the sages (and the devoted disciples).